



# POLICE WEEKLY CIRCULAR

Supplement to the Ceylon Government Gazette No. 5,198.

No. 1,012—FRIDAY, JANUARY 13, 1893.

## THE HUE AND CRY.

*NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles advertised in the "Hue and Cry" is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.*

### REWARD NOTICES.

WHEREAS it has been represented to Government by the Hon. the Attorney-General that Galkandage Pelis Sinno, of Kalemulla in Kalutara (a description of whom is annexed), stands charged with the murder, on November 18, 1892, at Gerandi-ela in Boltumbe, near Rowley estate, Balangoda, of one Carolis alias Nicholas alias Gura; and whereas the said Galkandage Pelis Sinno has fled from justice: a reward of Rs. 100 is hereby offered to any person or persons who shall, within three months from the date hereof, give such information as shall lead to the apprehension of the said Galkandage Pe is Sinno.

Colonial Secretary's Office,  
Colombo, January 6, 1893.

E. NOEL WALKER,  
Colonial Secretary.

*Description referred to.*

Galkandage Pelis Sinno; is a native of Kalemulla in Kalutara, of the Fisher caste, professing the Roman Catholic faith, and a carpenter by trade; age, about 20 years; height, 5 ft. 6 in.; is well built; complexion, dark; hair, dark, tied in a knot; slight beard and moustaches; left thumb shorter than the right one; general or occasional residences, Boltumbe, Medakanda, and Detanagala; brother, James Fonseka, at present in custody at Balangoda. It is said that the accused is likely to leave the Island for Queensland.

WHEREAS it has been represented to Government by the Hon. the Attorney-General that Pussewatte Tambiya, of Panawala (a description of whom is annexed), stands charged with murder, on December 8, 1892, at Abahalanpanna, near Madampe; and whereas the said Pussewatte Tambiya has fled from justice: a reward of Rs. 100 is hereby offered to any person or persons who shall, within three months from the date hereof, give such information as shall lead to the apprehension of the said Pussewatte Tambiya.

Colonial Secretary's Office,  
Colombo, January 6, 1893.

E. NOEL WALKER,  
Colonial Secretary.

*Description referred to.*

Pussewatte Tambiya; charged with committing murder at Abahalanpanna, near Madampe, on December 8, 1892; is a Sinhalese of the Paduwa caste; religion, Buddhist; age, 26 years; height, about 5 ft. 8 or 9 in.; make, stout; complexion, dark; nose, straight; eyes, black, oval; hair, black, tied in a knot; full beard; has indistinct smallpox marks on face; birthplace and general residence, Panawala in Atakalan korale, Sabaragamuwa District; haunts Moragala, Medagamahena, and Pahamane; is a widower; has relations and friends at Waduressa in Udakada Wasama in Pelmadu'la, Boltumbe in Kadawatu kora'e, and Gampaha in Uva; is known to the Ratemahatmaya of Atakalan korale.

## PROPERTY LOST. STOLEN, &amp;c.

## STOLEN.

ON December 19, 1892, at Negombo : a silver sugar basin, a silver card tray (Kantiyan work), a silver box (heppuva), and a small round silver box. Owner, Mr. G. A. Baumgartner,

On December 21, 1892, at St Andrew's estate, Dimbulla: 2½ bushels parchment coffee. Owner, Mr. J. Nichol.

On December 27, 1892, from the Roman Catholic Church at Wahugapitiya, Pussellawa : a large bell, cracked.

On December 29, 1892, at Kalugalla estate, Pussellawa : a clock, a tin box marked "A. M. Y. H." and 2 keys. Owner, Mr. A. M. Y. Hughes.

Police Office,  
Colombo, January 11, 1893.

## LOST.

ON December 26, 1892, at Colombo, whilst driving : a black silk umbrella with a silver ring round its handle, with "W. Wilson" marked on it. Owner, Mr. W. Wilson.

## STOLEN OR STRAYED.

ON December 19, 1892, at Kandy : a large terrier, snout white, with black and tan head; answers to the name "Popsy." Owner, Mr. B. C. Throckmorton.

On December 25, 1892, at Boowelikada, Kandy : a white Coast bull branded "J. D." Owner, Mr. H. Samson.

J. S. DE SARAS,  
for L. F. KNOLLYS,  
Inspector-General of Police.

## හො රු න් අල්ලන අණ ගඩ රේ.

**දැක්වීමයි.—**—අපරැබකාරයන් අල්ලාගැනීමට ප්‍රථමයෙක්නාවූ හෝ හොරබුවක් සෞයා ගැනීමට ප්‍රථමයෙක්නාවූ හෝ දැක්වීමක් කරන අයෙකුට පොලිසියෝ ඉන්ස්පෑක්ටර් ජනරාල් ගැන කිසින ගැවෙකුට නිකුත් දෙනුට සෙදෙනවා ඇති.

මෙකි සඳහයෙකුට සම හොරබුවක් යමෙකුට වෙත සිති යම්හැමුවන් ඔහුට විරුධ පැමි උල්ලී ගැනුට සෙදෙනවා ඇති.

ඇශ්වරියි කිරිකාරයින් ඇල්ලීමට ගැනී පොලිසියෝ ඉන්ස්පෑක්ටර් ජනරාල් ගැනීන් ඉල්ලිය යුතුයි.

## නැගි දැන්වීම්.

**කුරුකර කළමුල්ලේ ගළුකන්දයේ පැලිසියෝයේ** විසින් (බහුත් රුපරිසියරයිය මිට යාකර ඇති) වම් 1892 ක්වූ හොටුම්පිර මස 13 වෙති දින එලුන්ගොඩ රඩ්ලිඡ්ස්ලේට් කියන වස්ක ලෙ බොල්ඩ්වැනි ගැරතියාල් උගේ කරෝලිය හොඹාස් තිබුලුප හොඹාස් අරු මරු වැඩුව ඇඟිල් ආලේව්රන් ජනරාල් ගැන විසින් ආණුවුවට දැනුම්දිනිබෙන බුලින් එකී ගළුකන්දයේ පැලිසියෝයේ ඇල්ලීම් ප්‍රථමයෙකුට ප්‍රථමයෙකුට සිව්වීය කාරණ මෙවක් පටන් තුළම් සාක්ෂි ඇතුළතා දැනුම්දිනිය අයට හෝ අය වුවුන් භාෂි පැවිත්‍ර දැනුවනු ලැබේ.

ගරුතර ආණ්ඩුකාර උතුමානයෙකුදෙන් ප්‍රතිච්ඡාලන ලෙස එලිදරවිකළ බවට,

(අය්සන්කලේ) එ. හොඡල් වාකර,

මහසෙනුකාරිස් වමිය.

වම් 1893 ක්වූ රහවාර මස 6 වෙති දින කොළඹ  
මහසෙනුකාරිස්දුන්නාස්දෙන් ක්නෑයෝරුවේදිය.

### රුපවිසුරයිය.

හම, ගළුකන්දයේ පැලිසියෝයේයේ; කරුවේ මියිනෙක්; කුරුකර කළමුල්ලේ උපන් කොළඹ; වුවුවැඩි කරන්නෙක්; විසය, අමුරුදු 20 න් පාලන් ඇති; රෝම්, නු අභ්‍යන්තරයෙක්; උප, අස් රුකුන් අගල් තික් පාලන් ඇති; ගැරීර ප්‍රමාණය හොඹාස්; ඇස්සාටා, කෘතාටා; ඉස්සාක්, කෘතා, ටැඩි; හොඹාස් බැඳුලා; උම්පියිල් සහ මුළු රුවුම රිකන් ඇති; එම් අයේ මාපටයිල්ල දැනුම්දිනිය අයේ මාපට ඇල්ලා හොඹාටියේ; බොල්ඩ්වැනි, මැදුකාන්ද, දෙහෙනුගල යන ගමිය; බහුගේ සාහෝදරයා වන්, ජේම්ස් පොන්සේකා දැනු පිළියාගෙන් පිළියාවා; විස්තිකාරකා මේ මිපය ඇරලා ක්විස්ඩ්ලාස් සියන් සාක්ෂි සාක්ෂි ඇතුළතා දැනුවනු ලැබේ.

පන්වල ප්‍රස්සෙකුදෙන් තමිතිය විසින් (බහුත් රුපවිසුරයිය මිට යාකර ඇති) වම් 1892 ක්වූ දෙනැම් ඕර මස 8 වෙති දින මාදම්පේලා ඇභ්‍යන්පේලා මිත්තිය කුවුවට අස්සාන්වී ඇගත්ව විව ගැරුකට පුත් ඇඟිල්රන් ජනරාල් ගැන විසින් ආණුවුවට දැනුම්දිනිය ප්‍රස්සෙකුදෙන් සමිතිය; ඇල්ලීම් ප්‍රථමයෙකුට ප්‍රථමයෙකුදෙන් පටන් තුළම් සාක්ෂි ඇතුළතා දැනුම්දිනිය අයට හෝ අයවුවන්ට භාෂි පැවිත්‍ර දැනුවනු ලැබේ.

ගරුතර ආණ්ඩුකාර උතුමානයෙකුදෙන් ප්‍රතිච්ඡාල එලිදරවිකළ බවට,

(අය්සන්කලේ) එ. හොඡල් වාකර,

මහසෙනුකාරිස් වමිය.

වම් 1893 ක්වූ රහවාර මස 6 වෙති දින කොළඹ  
මහසෙනුකාරිස්දුන්නාස්දෙන් ක්නෑයෝරුවේදිය.

### රුපවිසුරයිය.

හම, ප්‍රස්සෙකුදෙන් සාම්බිඩා; පුදුකුල් පින්කළු මිනිනෙක්; වයස, අමුරුදු 26 න් පාලන් ඇති; අගම, ඕඩ්ඩ්ඩ් මුඩ්ල් පින් පාලන් ඇති; ගැරීර ප්‍රමාණය, කරබාරුයි; ඇල්ලාපාටි; කිඹ්පාටියි; නාසේ, කෙලින්නියෙකුවා; මුනේ වුඩ්රිකාල්ල සුල්පට්ටයෙකුදෙන්නියෙකුවා; උපන්ගම සහ බොල් තිව පදිංචියා, සඩරගම පාලන් ඇවෙකුදෙන් පානවල; මැදුගමන්න, මොරගල, පහමන් යන සාක්ෂාත්වල ගැවෙකුවා; කහවැයුද්මා; පැල්මුවුල්ලේ උඩක්ව ව්‍යාප්ති වුද්‍යාස්සේදා, කිව්වතුකෝරලේ බොල් දැඩියි දැඩියි ගිමිප්පේදා සැදුම්තුයේ ඉතුළතා; ඇය, කිඩ්පාටියි; ඉස්සාක්, කෘතාටියි; කොඹ්නී බැඳුලා; පුර රුවුම ඇති; අවකුල්පේලා රැවීමක්මය; ඇඟනාවා.

## සෞරකම්කලාඩු, නැතිවූනාඩු බඩු ආදිය.

සෞරකම්කර්ජ්ට සෙදුනා.

ව්‍යුත් 1892 ක්වූ දෙසැම්බර් මස 19 වෙනි දින මිගේමු වේදී: සියේ දමන රිදි පෝවිලි 1ද, රිදි කාර්බ් බුව 1ද, රිදි හෙප්පුල් 1ද, වටකරු රිදි හෙප්පුවක්ද. අධිනිකාරකා, ඒ. ඒ. බොම්කාරට්කර උන්නෑසේ.

ව්‍යුත් 1892 ක්වූ දෙසැම්බර් මස 21 වෙනි දින දිඹුලේ ඇත්තුවන්නෑසේ: පුද්දකරප කෝප මුසල් 2 $\frac{1}{2}$ ක්. අධිනිකාරකා, ඒ. ඒ. තිකල්.

ව්‍යුත් 1892 ක්වූ දෙසැම්බර් මස 27 වෙනි දින පුස් සැල්ලාවේ වහුගපිටියේ රෝමානුකොළික දේවස්ථා හෙත් ගැනීවිට ලකුනක් ඇත් ලොඡ සිනුවන්.

ව්‍යුත් 1892 ක්වූ දෙසැම්බර් මස 29 වෙනි දින පුස් සැල්ලාවේ කඩගල්ල වන්නෑසේ: ලොඡ බර්ලෝපු වන්ද, "A. M. V. H." ලකුනකරණලද බෙලෙක් පෙවිටයන්ද, දකුරු 2න්ද. අධිනිකාරකා, ඒ. ඇම්. වී. ශ්‍රීප්ස් උන්නෑසේ.

එැහැවි තිබේ.

ව්‍යුත් 1892 ක්වූ දෙසැම්බර් මස 26 වෙනි දින කොමිෂන් කරන්නෙන් යන වේලාවේද: රිදි විල් උන් දමනලද පටකුවයන්. විල්ලේ "W. Wilson" කියා කොටා ඇතුළු. අධිනිකාරකා, බිඩුලිවි. විල්සොන් උන්නෑසේ.

සෞරකම්කර්ජ්ට නොගෙන් ද්‍රාවනෙන් සහ්ව සෙදුනා.

ව්‍යුත් 1892 ක්වූ දෙසැම්බර් මස 19 වෙනි දින මග නුවරදී: "පොපසි" බම්බි කඩ සහ සුදුපාව වැරු සර් වෙශී තොකු බැල්ලියෙන්, ඔවුන් පැමුවන් පාවය. අධිනිකාරකා, ඒ. සි. තුළුන්වෝර්වන් උන්නෑසේ.

\* ව්‍යුත් 1892 ක්වූ දෙසැම්බර් මස 25 වෙනි දින මග නුවර බුවැලිකඩ්ද: J. D. නිවරණ දරණ සුදුපාව රට ගොනා. අධිනිකාරකා, එම්. සමහන්.

## திரு... கூர் படித்தலுக்கான ஆரம்பம்.

**அறிவித்தல்.**—குற்றவாளியைப் பிடித்தலுக்கான அலைது திருட்டிலைடைமைகளை கண்டிப்பிடித்து கொள் அறிவித்தலைகொடுக்கிற எப்பேருக்காவது, பொளிஸ் இன்ஸ்பெக்டர் ஜெஷந் ஸலைக்னூடைய சியார்ஸின் பேரில் கனகோடை கொடுக்கப்படும்.

“**திருட்டாரபிடித்தலுக்கான ஆரம்பம்**” டெதாசியில், பிரசித்தப்படுத்தப்பட்டிருக்கும் திருட்டை மைகளை வைத்திருக்கிறதாகக் கண்டிப்பிடிக்கப்படும் எப்பேராவது தெடர்ஸ்சிபன்ஸ்பங்கு வதற்கு ஏதுவாயிருப்பான்.

தப்பியோள் மறியக்காரர்களை பிடித்தலுக்கு வெகுமதிபெற்றுக்கொள்ளும்பொருட்டு மறியலீட்டு இயக்கெங்கார் ஜெஷந் ஸலைக்கு எழுதி எடுக்கவும்.

### வெகுமதி விளம்பரம்.

இதன்கீழைன்ததிருக்கும் விவரத்தை சொன்டவனும் களுத்துறையைச்சேர்ந்த கலேமூல்லைக் குறிச்சியானு மாகிய கல்கந்தகே பாலிஸ்சிஞ்சூ என்பவன் நிக்கொலஸ், குரு வென்னும் மறுநாமங்களையுடைய கரோவிலை என்பவனை றவுவித்தோட்டத்துக்குச் சமீபத்தில் போல்டம்பையிலுள்ள செறன்றியெலையிலே காலை ம் ஸு கார்த்திகைமீ கங் வீ, கொலைசெய்தானெனக் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கின்றதென்று கெளரவ இராசகாரிய நியாயத்துரந்தராலே அரசாட்சியாருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதனாலும் குறித்த கல்கந்தகே பாலிஸ்சிஞ்சூ நீதிசெலுத்தலுக்குத்தப்பி யோடிவிட்டபடியாலும் : குறித்த கல்கந்தகே பாலிஸ்சிஞ்சூவை அகப்படுத்திக் குற்றப்படுத்தற்கான குறிப்புகளை இதன் தேதியிலிருந்து மூன்று மாசத்துள்ளே அறிவிக்கும் எவனுக்கும் அல்லது எவருக்கும் நூறு ரூபா வெகுமதி கொடுக்கப்படுமென்று இதனால் விளம்பரங்கு செய்யப்படுகின்றது.

அதியுத்தம தேசாதிபதியவர்களினுது கட்டளையின்படி,

கொழும்பு இராசாங்க விகிதர் கங்கோர்,  
காங்கூ ம் ஸு தைமா கங் வீ.

ஈ. நோவெல் உவாக்கர்,  
இராசாங்க விகிதர்.

### சட்டிய விவரம்.

பெயர்-களுத்துறையைச்சேர்ந்த கலேமூல்லைக் குறிச்சியானுகிய கல்கந்தகே பாலிஸ்சிஞ்சூ, குலம்-க்கார யாரச்சாதியைச்சேர்ந்த சிங்களவன், தச்சுவேலைக்காரன், வயசு-ஏற்குறைய திருப்து, மார்க்கம்-ஏருமானகத்தோ விக்கன், உயர்ம்-நி அடி சூ இஞ்சு, தேகம்-உரத்து, சிறம்-கறுவல், மயிர்-கறுப்பும், கெண்ணடையாக முடியப்பட்டதும், சொற்ப தாடியுமேல்மீசையுமுண்டு, இடத்தையிற் பெருவரல் வலத்தையானிலும் கட்டை, இடையிடையே அல்லது சாதாரணமாய் போல்தம்பை, மெதகந்தை, தெதனுக்களை என்னுமிடங்களில் வசிப்பவன், தற்காலம் பலாங்கொடையில் மறியல்விருக்கும் ஜேமஸ் பொன்னேச்சாவக்குச் சோதரன், குற்றஞ்சாட்டப்பட்டவன் இவ்வுரைவிட்டு குவீன்ஸ்லாந்து என்னுமிடத்துக்குப் போய்விடக்கூடும் என்று சொல்லுகிறார்கள்.

இதன்கீழைன்ததிருக்கும் விவரத்தைக்கொண்டவனும் பனவாலைக் குறிச்சியானுகிய புசேவத்தை தம்பியா என்பவன் மாதம்பைக்குச் சமீபத்துள்ள அபகல்பங்களை என்னுமிடத்தில் காலை ம் ஸு மார்க்கமிழீ கங் வீ, கொலைசெய்தானெனக் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கின்றதென்று கெளரவ இராசகாரிய நியாயத்துரந்தராலே அரசாட்சியாருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதனாலும், குறித்த புசேவத்தை தம்பியா நீதிசெலுத்தலுக்குத்தப்பி யோடிவிட்டபடியாலும் : குறித்த புசேவத்தை தம்பியாவை அகப்படுத்திக் குற்றப்படுத்தற்கான குறிப்புகளை இதன் தேதியிலிருந்து மூன்று மாசத்துள்ளே அறிவிக்கும் எவனுக்கும் அல்லது எவருக்கும் நூறு ரூபா வெகுமதி கொடுக்கப்படுமென்று இதனால் விளம்பரங்கு செய்யப்படுகின்றது.

அதியுத்தம தேசாதிபதியவர்களினுது கட்டளையின்படி,

கொழும்பு. இராசாங்க விகிதர் கங்கோர்,  
காங்கூ ம் ஸு தைமா கங் வீ.

ஈ. நோவெல் உவாக்கர்,  
இராசாங்க விகிதர்.

சுட்டிய விவரம்.

சாதிப்புவு, வயசு-ஏறக்குறை இருப்பத்தாறு, மார்க்கம்-பெளத்தன், உயரம்-இடு அடி அ அல்லது கூ இஞ்சு, தேகம்-உரத்தது, சிறம்-கறுவல், மூக்கு-நேரானது, கண்கள் கறுப்பானவையும் மூட்டைவடிவமுடையவையும், மயிர்-கறுப்பும் கொண்டையாக முடியப்பட்டதும், சிறைதாடியுண்டு, முகத்திலே தெளிவில்லாத அம்மைத்தழும்பு களுண்டு, பிறப்பிடமும் சாதாரண வசிப்பிடமும்-சவரசமுவாப் பகுதியைச் சேர்ந்த அட்டகலன் கோற்னோயிலுள்ள பனவாலீஸ், உறைவிடங்கள்-மொறகலீ, மெதகமாகேளை, பகமீன்; வாழ்விழங்கவன், பெல்மதி லையைச் சேர்ந்த உடக் கடை வசமவிலுள்ள வது ரெசாவிலும், கடவுத்து கோற்னோயைச் சேர்ந்த போல்துமனபவிலும், ஊவாவிலுள்ள கம்ப காலிலும் அவனுக்கு இனத்தவர்களும் சினேக்தர்களுமுண்டு, அட்டகலன்கோற்னை இறட்டே மக்தமாயாவுக்கு அவனைத்தெரியும்.

**திருடப்பட்ட அல்லது கெட்டுப்போன உடமைகள்.**

**திருடப்பட்டது.**

காகல் ஆண்டு மார்க்கமிமாசம் கக தேதி, நீர்கொழும் பிலை : சினிவைக்கும் வெள்ளி வேசின க, கண்டியன வேலையுள்ள டீட்டு தட்டு க, வெள்ளி பெட்டி க, வட்டவடிவமான வெள்ளி பெட்டி க. நொந்தக்காரன், மிஸ்றர் வொன்சாட்டர்.

காகல் ஆண்டு மார்க்கமிமாசம் உக தேதி, டிமபிழுலா வில அற்சசிட்ட அன்றா தோட்டத்திலை : பளக் கோப்பி பூசல உறு. சொந்தக்காரன், மிஸ்றர் யே. நிக்கல்.

காகல் ஆண்டு மார்க்கமிமாசம் உள தேதி, பூசலாவில் வாகுகா பிற்றியா வென்ற இடத்திலை : ரேமான்கத்தோ விக்க கோவியில் வெடிப்புளள பெரிய மணி க,

காகல் ஆண்டு மார்க்கமிமாசம் உக தேதி, பூசலாவில் தூகாலர தோட்டத்திலை : உறுளோசு க, “A. M. Y. H.” என அட்சர அடையாளமுள்ள தகரப்பெட்டி க, தூப்பு உ. சொந்தக்காரன், மிஸ்றர் ஏ. எம். வி. கிழுச்.

**கெட்டுப்போனது.**

காகல் ஆண்டு மார்க்கமிமாசம் உக தேதி, கொழுமயில் சவாரிபோட்டு வழியில் டபினியு. உவல்சற்றின் என்ற அடையாளமுள்ள புடியில் வளையத்தோடு பட்டு கொடைக. சொந்தக்காரன். மிஸ்றர் டபினியு. உவல்சன்.

**திருடப்பட்டது அல்லது தப்பிப்போனது.**

காகல் ஆண்டு மார்க்கமிமாசம் உக தேதி, கண்டியிலை : பெரிய தெரியர் பெண் நாய் க, வெளையும் கறுப்பும் உள்ளது, நெற்றியில் சுட்டியுள்ளது, பொப்பி என்ற பெயரை உணர்துகொள்ளுகின்றது. சொந்தக்காரன், மிஸ்றர் வி. சி. திருங்க்மோட்டன்.

காகல் ஆண்டு மார்க்கமிமாசம் உக தேதி, கண்டியிலை : ஆவெலிக்கடா வென்ற இடத்திலை : வெளைகளை நாமபனமாடு க, “J. D.” எனக்குறியுள்ளது. சொந்தக்காரன், மிஸ்றர் சாமாகன்.

# Supplement to the Ceylon Government Gazette

No. 5,198—January 13, 1893.

## RETURN OF RAINFALL FOR THE MONTH OF NOVEMBER, 1892.

PROVINCE.	STATION.	Height above Mean Sea Level, in Feet.	Total Rainfall during the Month, in Inches.	Greatest Quantity in any 24 Hours, in Inches.	Date on which the Greatest Quantity Fell.	No. of Days on which Rainfall was registered.	Direction of Wind.	REMARKS.
Western	Negombo	6	7.60	3.20	6—7	17	N.E.	Mr. Caldicott
	Kalutara	36	9.90	1.35	16—17	17	S.E.	Mr. Bingham
	Labugama	375	21.14	5.49	23—24	19	N.E.	Mr. Gibson
	Henaragoda	33	14.48	2.61	10—11	15	N.E.	Mr. Zoysa
	Nawalapitiya	2,000	12.59	2.36	11—12	20	N.E.	Mr. Neate
	Katugastota	1,500	10.99	2.90	10—11	19	N.E.	Mr. Grant
	Dikoya	3,708	12.59	2.14	11—12	22	N.E.	Mr. Christie
Central	Pussellawa (Helboda)	3,400	10.32	1.78	10—11	20	Variable	Mr. Gosset
	Yarrow Estate	3,400	16.85	3.52	11—12	19	N.E.	Mr. Tatham
	Peradeniya	1,540	11.40	1.90	10—11	21	N.E.	Mr. Clark
	Duckwari	3,300	—	—	—	—	—	—
	Caledonia	4,373	11.01	3.23	13—14	17	N.E.	Mr. Garneys
	Pussellawa	3,000	16.21	2.65	24—25	12	N.E.	Mr. Crabbe
	Hakgala	5,581	18.47	3.03	11—12	23	E.	Mr. Nock
Northern	S. Wanarajah Estate	3,700	14.49	3.05	9—10	19	Variable	Mr. Tatham
	Maskeliya	4,200	10.18	1.84	15—16	18	N.E.	Mr. Place
	Dalguisse Est. (Shannon)	4,410	11.57	2.63	7—8	11	Variable	Mr. Theobald
	Mullaittivu	12	11.86	3.00	12—13	11	N.E.	Mr. Sapapathy
	Jaffna	8	11.62	5.02	9—10	14	Variable	Mr. Creasy
	Mankulam (N. Road)	167	9.43	2.05	13—14	8	N.E.	Mr. Sapapathy
	Elephant Pass	7	8.29	2.50	10—11	8	N.E.	Mr. Wetherall
Southern	Vangalachettykulam	179	6.64	1.40	9—10	15	N.	Mr. Walker
	Point Pedro	24	7.39	1.82	19—20	10	N.E.	Mr. Elevatamby
	Jaffna College	9	5.93	2.30	17—18	9	N.E.	Mr. Howland
	Ella Vella	262	9.78	2.00	5—6	17	E.	Mr. Waddell
	Kekanadure	150	9.76	1.80	17—18	15	S.W.	Mr. Waddell
	Denegama	286	7.48	1.60	6—7	12	S.W.	Mr. Waddell
	Udukiriwila	235	8.47	1.85	26—27	9	S.W.	Mr. Macgregor
Eastern	Kirama	260	17.16	5.40	21—22	13	S.W.	Mr. Macgregor
	Hali-ela	200	13.16	1.84	23—24	16	N.W.	Mr. Waddell
	Tissamaharama	75	4.06	0.51	27—28	12	N.E.	Mr. Macgregor
	Deviturai	36	18.07	4.30	20—31	20	N.W.	Mr. Holland
	Matara	15	5.05	1.05	13—14	6	S.W.	Mr. Waddell
	Deniyaya	157	1.61	0.90	28—29	4	N.E.	Mr. Waddell
	Urubokka	890	21.05	2.77	5—6	24	Variable	Mr. Waddell
North-Western	Elagala	121	10.50	1.85	29—30	13	N.E.	Mr. Macgregor
	Leyangahatota	87	1.06	0.45	11—12	9	N.E.	Mr. Silva
	Tangalla	94	4.12	1.21	18—19	15	S.W.	Mr. Macgregor
	Deegoda	—	14.10	2.50	24—25	14	E.	Mr. Holland
	Irrakkamam	42	7.64	3.72	17—18	12	N.	Mr. Barber
	Devilane	136	8.95	3.00	17—18	14	Variable	Mr. Barber
	Sagamata	40	5.35	2.05	17—18	8	Variable	Mr. Barber
North-Central	Ambare	65	8.35	4.10	18—19	9	Variable	Mr. Barber
	Kantalai	150	16.32	7.20	11—12	3	Variable	Mr. Romanis
	Allai	95	9.39	2.40	12—13	10	N.	Mr. Romanis
	Rukam	120	11.15	3.50	18—19	10	N.	Mr. Hendrie
	Periyakulam	20	14.65	3.20	19—20	11	N.	Mr. Romanis
	Chandaiyantala	57	13.15	6.60	17—18	10	Variable	Mr. Barber
	Kalmunai	12	13.61	6.70	17—18	14	N.E.	Mr. Barber
Uva	Kadukumunai	15	5.75	2.50	10—11	4	N.	Mr. Hendrie
	Pulukannawa	121	5.75	2.50	10—11	4	N.	Mr. Hendrie
	Rotewewa	30	3.30	1.10	12—13	4	Variable	Mr. Barber
	Lahungala	70	8.11	2.55	13—14	8	N.	Mr. Barber
	Naula	.30	10.70	2.90	10—11	8	Variable	Mr. Barber
	Panama	25	10.55	2.95	10—11	7	E.	Mr. Barber
	Andankulam	41	14.30	3.50	18—19	10	N.	Mr. Romanis
Sabaragamuwa	Magalawewa	176	4.67	1.85	10—11	19	Variable	Mr. Smith
	Maha Usewwa tank	160	1.08	0.22	19—20	12	Variable	Mr. Grigson
	Temepitiya	9	2.50	0.75	6—7	13	N.W.	Mr. Silva
	Kalawewa	461	8.59	4.15	11—12	14	N.E.	Mr. Renganathem
	Dambulla	520	7.55	1.95	21—22	13	N.E.	Mr. Canapadipilly
	Maradankadawala	443	8.20	3.40	2—3	8	N.E.	Mr. Renganathem
	Mihintale	354	12.30	2.10	9—10	11	N.E.	Mr. Kretser
Uva	Horowapotana	217	11.52	2.70	10—11	10	N.E.	Mr. Kretser
	Madawachchiya	285	13.49	4.50	24—25	11	N.E.	Mr. Kretser
	Topare	—	5.15	1.41	15—16	14	N.W.	Mr. Jayawardena
	Bandarawela	3,898	10.61	2.21	10—11	19	N.	Mr. Chapman
	Haldummulla	3,160	18.61	2.95	13—14	22	S.W.	Mr. Emerson
	Kumbukan	446	15.81	4.60	11—12	13	N.E.	Mr. Ward
	Ambanpitiya	729	13.45	3.40	8—9	18	N.E.	Mr. Bucknall
Sabaragamuwa	Pelmadulla	408	11.41	2.15	24—25	22	N.E.	Mr. MacDonnell
	Kolonna korale (Huland aoya)	332	8.72	1.65	15—16	14	N.W.	Mr. MacDonnell
	Padupola	1,636	16.31	2.70	26—27	17	N.E.	Mr. Mayes
	Avisawella	105	16.00	3.60	14—15	18	N.E.	Mr. Mayes
	Uggalkaltota	—	16.71	2.38	11—12	23	S.W.	Mr. Caspersz